


© 2017 Kuta Software LLC

விடுகளில் பயணப்பட்டதும் விடுதலை தாங்களுக்கு கியவுந்தின் ஒவ்வு அதிர்ச்சியாக இருப்பதை வென்றும் தொழிற்சாலைகளை விடுத்து வெள்ளிய அமைத்துவதைம் போக்குவரத்து வாக்காங்கள் நிப்பான் முனிவில் திட்டத்துடன் இயங்குச் செய்ய வேண்டும் தீவிரமிக்கவதை தீட்டுவதை எழுப்பவது தவிர்க்கப்பட வேண்டும் தாலையோங்களில் மரம் நடிவது இளாக்களைக் கட்டுவதை பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் முக்கிய அரசுவைக் கூடுதலில் சுமார் 100 மீட்டர் கற்றளவில் அளமிட முனிவில் படித்துவதற்கான கட்டம் இயற்றப்பட வேண்டும் இம்முனிவிலில் கணக்காங்கள் வாக்காங்களின் போக்குவரத்துத் தனி செய்து வேண்டும் அண்டு அமெரிக்காவில்

1955-ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் இங்காக்கி, சூப்பாடுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் ஒளியின நிலையகள் பற்றிச் சட்டம் ஏதுமில்லை. ஆதலால் பம்பாயில் வாழும் 70 லட்டும் மக்களில் 30 சதவீதித்தம் பேர் ஒவித்தொல்லையினால் விடப்பட்டுள்ளனர்.

ஒவியனால் ஏற்படும் தீயைகள் ஒருபுறம் இருக்க ஒவியனால் ஏற்பட மிகச் சிறந்த உபயோகத்தை நாம் மறுக்கக் கூடாது. மறுத்துவத் தொழிலும் என்னென்ற மற்றும் இயற்கை வாயு நிலையங்களிலும் தீயந்திரத் தொழிற்சாலைகளிலும் அதிவேக அளவுகளை வைத்துப் பல பேதிகளை அறிய முடிகின்றது. பூமிக்கடியில் உள்ள தாதுப் பொருட்கள் என்னென்ற வாயு முதலியவற்றைக் கண்டுபிடித்து வெளியேற்றுவதும் ஒவியனால் பயன்படுகின்றன.



நூல் அதிகாரியில் நிம்மதியாகச் சூங்க முடியும் 50 (db) ஆளாவிட்டு, வருவது கூடாம்.

உங்கள் கூதார அமைப்பு ஒவியின் கரானி அளவு 30 மீ. x 10 மீ. எனக்கணக்கிடுவதாக நமது செவி கூமார் 120 பெட்சிப்பு வாய்ப்பு ஒவியின் அழுத்தங்களை ஏற்க முடியும் அதற்கு மீறினால் செவிக்கு ஆற்றும்.

இன்வரும் ஒவிக்கு ஒளச அளவுகள் மதிப்பிடப்பட்டன	
மனிதனின் பேச்சு	30-50 பெட்சிப்பு
கடிகார ஒளசு	30 பெட்சிப்பு
வாளொலி இளசு	60 பெட்சிப்பு
போக்குவரத்து	60-90 பெட்சிப்பு
பெரிய வாகனங்கள் போக்குவரத்து	90-100 பெட்சிப்பு
ஒவி பெருக்கி	120 பெட்சிப்பு
விமானம் புறப்படுதல்	120 பெட்சிப்பு
ஏவுகளைகள்	140-170 பெட்சிப்பு

இந்தியாவில் சென்னை, பம்பாய், கல்கத்தா, பெல்லி ஆகிய நகரங்களில் ஒவி அளவு மிக அதிகமாக உள்ளது.

ஒளச மிகுதியான இடங்களில் குடியிருப்பதால் பலவிதமாக பாதிப்புகள் ஏற்படுகின்றன எனவே அதிக ஒவி எழுவினால் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொட்ட வேண்டியிருக்கின்றது.

இரைச்சல் மாகபாட்டைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.

'செல்வத்துள் செல்வம் செவிக் செல்வம் - அக்செல்வம் - செல்வத்துள் எல்லாம் தளவு' - குறள்

ஆதவின் செவிப்புவளைக் காக்க ஒவித்தொல்லைத்துடை மேற்கொள்ள வேண்டும்.

1 வாகன ஊர்திகளில் பயன்படுத்தும் காற்று ஒவிப்பாக்கட்டாயமாகத் தடை செய்யப்பட வேண்டும்.

2 பேரினரக்கல் எழுப்பும் போயின் விமானங்களின் கத்தும்

ஏற்படுத்துவதற்கு ஈர்ந்த பல நீண்டங்கள் மனத்ராஜ் கருவிகள் மூலம் இராச்சு வரியமாக அமைக்கப் பட்டது. குபோப்பிய பொருளாதாரக் குழு உதவியளக்கிள் குழுவதற்கு நாட்டுப்பூர்வான மக்கள் தொகையில் 48 சதவீதம் கொண்டு வருகிறது. இராச்சுக்கும் 30 சதவீதம் தொழிலாக இராச்சுக்கும் 2 சதவீதமாக இராச்சுக்கும் என்கியுள்ள சதவீதத்தை ஒரு முறையாகக் குழு உடப்புகின்றனர்.

### இராச்சு மாக்பாட்டின் விளைவுகள்

நான் சுற்றியன் என்பவர் அதிக ஒலி மனிதனா மெதுவாகக் கூறுவதும் ஒரு சக்தி எனக் கருகிறார் அமெரிக்கா சுற்றுச்சூழல் நிலைகள் ஒலியின் கீர்க்கேடுகளில் தற்போது நிலவும் நிலைமை தீட்டதால் நிலைகளில் வசிப்பவர்கள் கிடி 2050இல் கென்டாக் விழுவாகள் நிலைகளில் நோயில் கிடி ஆகும் நூற்றாண்டில் நிக்க கொமோனா மூலம் இல்லாதவர்களுக்குத் தூக்குத் தண்டனைக்குப் பதில் ஒலியை பொறுத்திருப்பதாக சொல்லுவதை சொல்லுவது வந்தனர் எனக் கருப்புகின்றது.

இராச்சியின் அளவு குறிப்பிட நிலையில் இருந்தால் அதை பிரிவாக்க தாங்கிக் கொள்ளும் அதை மேலே சேர்வது முடிவிடுகின்றது. நிலைப்படியின்றுள்ள இராச்சு மாக்பாடால் கெவிகள் பாதிக்கப்படுவது எனில் நிலைப்படியின்றுள்ள பல வளையில் பாதிப்பிருப்புகின்றன.

அதிகமான ஒளையின் காரணமாக மனதைப் பாதிக்கப்படுகின்றது நிலைப்படியின்றுள்ள இதனால் மனதை குறையப்படுத்திக் கூடிய வேள்கூட போலைகள் பாதிக்கப்படுகின்றன மனிதனின் சிற்றனத் திறன் பாதிக்கப்படுகின்றது தொழிற்சாலைகளில் அதிகாக்கமான ஒளையினால் கவனம் குறைந்து விபத்துக்கள் கூடுபடுகின்றன.

இராச்சு மனிதனின் தூக்கத்தைப் பாதிக்கின்றது இதனால் மூலம் உள்ள மூலம் பாதிப்பிற்குட்டப்படுகின்றது டாக்டர் கோகன் ஜூரிட் என்ற பிரைட்டிக் கல்லூரியில் நிபுணர் விமான நிலையங்களுக்கு அருகில் வாழுமாக்களின் மனதைப் பாதிக்கப்படுகின்றது என்பதை கூறுகின்றனர்.

விலி கே. கம் டெசிபேல்கள் எனக்கு அளவு முறையால் அமைப்படுகின்றது இதை கருக்கமாக கிடி (db) எனவார் கூறுகின்றனர்.

#### 4. கட்டுமான பணி

விரைவாகப் பெருகி வரும் நகரங்களில் சாலைகள் பாலைகள் குடியிருப்புகள் வியாபாரத்தங்கள் மற்றும் அலுவலகங்கள் வேண்டியிருக்கின்றது இது போன்ற கட்டுமானபணிகளிலிருந்து வெளிப்படும் இளரச்சல் மோசமானதாக இருக்கின்றது மர ஆயு இயந்திரம் பாஸூற் துலப்பிகான்கிரேட் கலைவக்கருவி போன்றவை ஆகிய இளரச்சலை வெளிப்படுத்துகின்றன

#### 5. போக்குவரத்து இளரச்சல்

தானியங்கி வாகனங்கள் சாலைகளில் தொடர்ந்து செல்கின்றன போக்குவரத்து இளரச்சல் அதிகரிக்கின்றது ஆகாய விமானம் இருந்து வாரி பெருந்து டிரக்குகள் வேன் ஆகியவைகள் ஒடும் பொழுதியில் எழுப்பும் பொழுதும் இளரச்சல் ஏற்படுகின்றது இந்த இளரச்சல் காரங்களில் குடியிருப்பவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது

#### 6. சந்தை ஒலி

பெரிய நகரங்களில் அமைந்துள்ள சந்தைகளில் இளரச்சல் அதிக வெளிப்படுகின்றது பொருள்களை வாங்கும்பொழுது பேர்ம் பேர் போதும் வாகனங்கள் எடுத்துச் செல்லும் போது சந்தையில் இருந்து ஏற்படுகின்றது

#### 7. திரை அரங்குகள்

திரை அரங்குகள் நடனக்கூடங்கள் இரவு நேரக்கேள்கிய கூடங்கள் மனமகிழ்வு மையங்கள் இளரச்சலை ஏற்படுத்துகின்றன பண்டிகை மற்றும் விழாக்கள் பல்வேறு சமய நடவடிக்கைகள் கவரும் நடவடிக்கைகள் பேச்கவழக்கு ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது பல்வேறு பண்டிகைகள் மற்றும் விழாக்கள் பல்வேறு மத்தினராலும் நடத்தப்படுகின்றன இதற்காக வான வேடிகளைகள் இருக்கின்றன நடத்தப்படுகின்றன இவை இளரச்சலை ஏற்படுத்துகின்றன

#### 8. விண்வெளியில் விண்கலம் ஏவுதல்

விண்கலத்தை விண்வெளியில் செலுத்தும் போது அதிரூப்பையும் புகையையும் இளரச்சலையும் ஏற்படுத்துகின்றது இதை ஏற்படும் இளரச்சல் மிக அதிக அளவில் இருக்கின்றது

#### 9. அனு வெடி மருந்துகள்

அனு கண்டு வெடிப்புச் சோதனை அந்த இடத்தில் மிகப் பல-

மாசுபாட்டிற்கான காரணங்கள்  
வெளியூல் மாதத்தின் புதிய கந்திகள்

பொரசல் மாக்பாட்டிற்கான காரணங்கள்  
இன்றைய அறிவியல் உலகின் புதிய தொழில்நுட்பங்கள்  
மிக சுற்றுத்தகுமில் மா

தொழில்கங்கள் இரசுசூல்  
வெறு தொழில்கங்கள் ப

தொழிலுகங்களை பலவேறு தொழிலுகங்கள் இளர்ச்சல் மாத்பாட்டின் பிரதான நானமாக இருக்கின்றன. பலவேறு பொருள்கள் நொறுக்கப்படுதல் ஆராதல் உடைத்தல், கடைதல் கொத்துதல், நெகவு நெய்தல் நோன்றல். அச்சுத்தொழில்பட்டறை, சுரங்கவெடி ஆகிய வேலுகளுக்கான எந்திரச் சாதனங்கள் ஒலியை ஏழுப்புவதற்குக் காரணமாக அமைகின்றன. இத்துடன் கன வாகன தொழிற்சாலை சுக்களை ஆவல் தோல்பதனிடும் தொழிற்சாலை ஆகியனவும் வேற்படுத்துகின்றன.

கிழவுத்துறை அமைச்சர்

2. விடு இரச்சல்  
இவ்வத்தில் இயக்கப்படும் பொழுதுபோக்குக் கருவிகளான  
தூவலக்காடி ரேடியோ, தொலைபேசி, மின்விசிரிகள், குளிர்காதனப்  
பெட்டி, துணிவெளுக்கும்எந்திரங்கள், தூசி அகற்றும் கருவி, உணவு  
கலப்பி (Food mixtures) சமையற்கருவி (Pressure Cooker) ஆகியன  
விடுவிரச்சலை ஏற்படுத்துகின்றன.

### 3. କବି ପେରୁତକି

3. ஒவி பெருக்கி  
 ஒவி பெருக்கி இவரச்சலை ஏற்படுத்துகின்றது. தெருவிற்குத்தெரு  
 தீக்குவீதி. மூலைக்குழுவை ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்  
 கடங்கள் ஆகியவற்றிற்கான ஒவி பெருக்கி முழுக்கங்கள் செய்யப்  
 படுகின்றன. இத்துடன் சமயச் சடங்கு. பண்ணிகளைக் காவங்கள்  
 அடைக்கின்றன. இவர்களை நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட  
 நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட  
 நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட

நூதன குறைவாக 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்படும் நிலங்களில் கார்பன் டாக்டீர் நிலங்களை அமைக்க விரும்பும் நிலங்களைத் தருகின்றன (இ) நிலங்களில் நிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலங்களை நிலங்களில் நிலங்களை அமைக்க விரும்பும் நிலங்களைத் தருகின்றன (ஒ) நிலங்களில் அனுபவின் நிலங்களை நிலங்களில் நிலங்களைத் தருகின்றன (ஒ) நிலங்களை அவசரத்து அனுபவின் நிலங்களைத் தருகின்றன (ஒ) நிலங்களை அவசரத்து அனுபவில் அமைக்கப்பட வேண்டும்.

முழு நாட்டில் மின்சார உற்பத்தியில் விழுக்காடு 3 மட்டும் ஆயுத்தியின் பாதுகாப்பள்ளது நீர் மூலம் மின் ஆற்றல் தயாரிக்கப்படுவதற்கும் வயப்புத் துறைத்து விட்டது அனால் ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆளங்கள் மின் உற்பத்தி செய்து தருகின்றன எனினும் நிலங்கள் பற்றாக்குதலாற்றால் அனால் ஆற்றல் மூலம் மின்சாரத்தில் உற்பத்தி செய்வது பற்றாக்குதலாற் எழுகின்றது எனவே அனு ஆற்றலைப் பயன்படுத்தி ஏற்றுரை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமான நிலை தருப்பட்டுள்ளது.

இத்துடன் கடல் அளவில் இருந்து மின்சாரம் எடுப்பதற்கும் கார்ப்பரேஷன் இருந்து மின்சாரம் எடுப்பதற்கும் ஆயுகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுற்றுக்குழல் வளங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகின்றபோது சுற்றுக்குழல் மாசுபடாமல் செயல்படுத்த வேண்டும்.

## 8.7. இரைச்சல் மாசுபாடு அல்லது ஓலி மாசுபாடு NOISE POLLUTION

‘இரைச்சல்’ என்னும் சொல் (Nausea) ‘நாளியா’ என்னும் இலத்தின் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இரைச்சல் என்பது “தவறான நேரத்தில் தவறான இடத்தில் ஏற்படுத்தப்படும் தவறான ஓலி” ஆகும் (Wrong sound in the wrong place at the wrong time). இரைச்சல் மாசுபாடு விரும்பதகாத ஓலியை வளி மண்டலத்தில் கெலுத்துவதாகும்.

ஓலி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து கெல்வதற்குக் காற்றுக் காரணமாகின்றது டெசிபெல் (db) என்ற அளவுகோலால் ஒரு அளவிடப்படுகின்றது. சாதாரணமாக நாம் அருகாமையில் பேசும் 10 முதல் 15 டெசிபெல் அளவு ஓலி உள்ளது காது ஓலியினாக கேட்கும் திருக்கொண்ட உறுப்பாகும். காதுகள் மிகவும் துல்லிய வியக்கத்தை உறுப்புகளாக கொண்டு செயல்படுகின்றன. உரோமக் கெல்கள் எனப்படும் 30 ஆயிரம் மிக மிக சிறிய கெல்கள் பல நுண்ணிய உறுப்புகளுக்கிடையில்

தாத்திவேணு பாருவத்துக்

மாநில தாத்திவேணு பாருவத்துக் கட்டுப்பு செயல் முறையின் போன்றுத்துவின்ற சூழல் பொருளில் உள்ள பொருளை முறை முறை நிக்க வேண்டும் என்க பொருளை அதிக முறை நிக்க வேண்டும் என்கிற சூழல் முறை முறை நிக்க வேண்டும் என்க பொருளை கட்டுப்பதிவாகக் கொறந்த மாக்கட்டுப்பு நிறுவுகள் மூலம் பயன்படுத்த வேண்டும் தொழிலங்களை கட்டுப்பது முறை முறை மாக்கட்டுக்கூடுத் துறைக்கும் அதிகமாக

நடத்தி நடவடிக்கைகள்

நடத்திய மாநில அரசுகள் காற்று மாக்கட்டுப்பாடுகள் நடத்தி வைக்கிக் கொல்படுத்த வேண்டும் அடத்தை மீறி மாக்கட்டுத்துவாக்களைக் கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் நடத்துவதற்கு நடத்திய வாகனச் சட்டம் 1989 பிரிவு 115 டி சில விதிமுறைகளைத் தற்குள்ளது நாம்வாரு போக்குவரத்து வாகனமும் மாக்கட்டுப்பாடுதா அளவில் உள்ள நடத்தி முறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் ஒவ்வொரு நடத்தி முறை உரிய தகுதி சான்றிதழ்களுடன் சாலையில் கெல்ல வேண்டும் வாகன மாக்கட்டுப்பாட்டிற்குக் கடுமையான பல புதிய விதிமுறைகள் நிறுப்பது சேர்க்கப்பட்டுள்ளன.

காற்று மாக்கபாடு ஒரு சிக்கலான பிரச்சினை ஆகும் ஓரிடத்தில் ஏற்படும் மாக்கபாடு எல்லா இடங்களிலும் பரவும் வாய்ப்பு உள்ளது எனவே கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் காற்றின் தரம் மேலும் குறையாமல் இருக்க வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். காற்று மாக்கபாடு ஒரு உலகப் பிரச்சினையாக உள்ளது. எனவே உலக நாடுகள் ஒருங்கிணைந்து தாத்தின் மூலமும் உடன்படிக்கை மூலமும் ஆலோகனங்கள் மூலமும் தாத்தின் மாக்கபாட்டினாக கட்டுப்படுத்த வேண்டும்.



9. பூக்கள் தேஷு காற்றுமான்  
தூபிலைட்டுக்கல் விவசாயத்தைப் பரிசீலனத்து மூலம் கழிவுகளை  
பிரிக்கலாம் என அறிஞர் உறுப்பு வைக்கலாம். இதன் மூலம் வெ  
ந்தைகள் மேல்கொருதில் வைந்து காற்று மாக்பாட்டு நிலைத்தொகை  
தவிர்க்கலாம்.

10. படியக் தூஷிகள் சேகரிப்பு (Bag House dust collection):

இதில் பெரும் பைகள் வெளியே மாக்கப்பட்டு காற்றைச் செலுத்தினால்  
இப்பைகள் காற்றில் உள்ள தூஷிகளை சேகரித்துக் கொண்டு  
தூயக்காற்றை மட்டும் வெளியே அலுப்புகின்றன.

11. புகைப் போக்கி

புகைப் போக்கியை உயர்மாக அமைத்து அதன் மூலம் காற்றில்  
உள்ள மாசை வெளியேற்றலாம். ஆனால் இம்முறையில் விண்ண வெளி  
மாக்பாடு அனுடயவாம்.

12. ஈர உலர் முறை (Wet dry System)

இம்முறையில் அச்சடிப்புத் தொழிலகங்கள், வர்ணாத்தொழில்  
உணவுப்பதனாக காதனங்கள், சாராயம் மற்றும் மருந்துதொழிலகங்கள்  
ஆகியவற்றில் காற்று மாக்பாடு அகற்றப்படுகின்றது.

13. சுழல் காற்று பிரிப்பு சாதனம் (Cyclonic separations)

பொதுவாகத் தொழிலகத் தூக் மற்றும் வாய்வுகளில் காணும்  
திதறல்களைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுழற்காற்று பிரிப்புகள்  
பயன்படுத்தப்படுகின்றன. சிமெண்ட், காகிதம், மரக்கூழி உணவுதானியம்  
மருச்சாமான்கள், கனிமபதனம், ஆகிய தொழிலகங்கள் இந்தப்பிரிவு  
சாதனத்தைப் பயன்படுத்திக் காற்று மாக்பாட்டினாக குறைக்கலாம்.

14. வடிகட்டிகள்

காற்று மாக்பாட்டிற்குக் காரணமாக மோட்டார் வாகனப் புகை  
போக்கியும் (Exhaust) தொழிலகப் புகைப்போக்கியும் உள்ளன இதன்  
மூலம் வெளியேறும் வாயுவைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வடிகட்டியை  
பயன்படுத்த வேண்டும். செல்லுலோஸ் வடிகட்டித் தாள்கள், கண்ணாடு  
நாரிழைகள் சிலிக்கா வடிகட்டி சுவ்வு வடிகட்டிகள் முதலியை  
வடிகட்டிகளாகப் பயன்படுத்த முடியும். காரியம் சேர்க்கப்படாத பெட்ரோல  
LPG இயற்கை வாயு ஆல்கஹால் போன்ற மாற்று எரி பொருள்களை  
பயன்படுத்தலாம்.

அமைப்புகளில் சேகரித்து விடப்படும் நிதி மூலம் காற்று அமைப்பும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

வெக்ரோ தேக்க உறையும் முறை

(i) சைக்லோன் முறை (ii) ஸ்கிருப்பா முறை அவைகள் தேவையிலிருந்து காற்று மாசிளைக் கட்டுப்படுத்தவேண் அவைகள் சூழ்விலிலுள்ள காற்று மாசுடையாமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.

வின் எரிதல் முறை

தொழிற்சாலைகள் எரிபொருள்களாப் பயன்படுத்தகின்ற போது வின் எரிதல் முறையினைப் பின்பற்றுவதன் மூலம் தேவையற் ற பாக் கி திட்டப்பொருள்களைக் கட்டுப்படுத்தவாம் எரி பொருள்ள எரிக் கட்டுப்படுத்தும் அடுப்பு அறையினைக் காற்றோட்ட வகுப்புகள் போது தொழிலின் நிறைத்து அமைப்பதால் தேவையற் ற வெப்பக் கழிவுகள் மூற்யும் இதனால் காற்று மாசு அடையாமல் கட்டுப்படுத்தப்படும்

தொழில் நுனுக்க முறை

உற்பத்தி முறையில் தொழிற்சாலைகளில் ஏற்படும் கழிவுகளையும் தொழிற்சாலையில் பயன்படுத்தும் கச்காப் பொருள்களாப் பகுவப்படுத்துவதில் ஏற்படும் கழிவுகளையும் சேகரிப்பதற்கு எளிய சூரியிகளாப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசிளைக் கட்டுப்படுத்தலாம். இவைகளே தொழில் நுனுக்க முறைகள் எனப்படுகின்றன. பயன்படுத்தப்படும் கருவிகள் ஈக்லோன் சிலிண்டர் வைக்ரோ தேக்க வடிகட்டி ஸ்கிரப்பர் போன்றவைகளாகும்

சுத்திகரிப்பு ஆலை

காற்றிலுள்ள கழிவுகளைச் சுத்திகரிப்பு ஆலையின் மூலம் நீக்கிக் காற்று மாசினாத் தவிர்க்கலாம்.

காற்று நச்சுக்களைச் சேகரிக்கும் ஈக்லோன் கொள்கலன்

சிலிண்டர் வடிவில் ஈக்லோன் கொள்கலன் உள்ளது. காற்று நச்சுக்கள் ஈக்லோன் சிலிண்டருக்குள் செல்வதற்கு ஒரு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரின் கீழ்ப்புறத்தில் ஒரு பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப்பாத்திரத்தில் கழிவுகள் சேகரிக்கப்படுபவாற்றுத்தப்பட்டுள்ளது. இவ்வகை ஈக்லோன் பின்பாத்திரத்தில் சேகரிக்கப்படுகின்றன. இவ்வகை ஈக்லோன் கொள்கலன்கள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்றன கீழ்க்கண்ட காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படுகின்றது.

# iPro

தொழிற் சாலைகளை எந்தும் மாக்பாட்டைக் குறைத்தும் தொழிற் சாலைகளை எந்தும் மாக்பாட்டைக் குறைத்தும் தொழிற் சாலையைக்காவதைப் பற்றி அதிகம் மாக்பாட்டைக் குறைத்தும் தொழிற் சாலையைக்காவதைப் பற்றி அது வெளிப்படுத்தும் தொழிற் சாலைகளை அமைப்பதற்கு முன்பு அது வெளிப்படுத்தும் தொழிற் சாலையைக்காவதைப் பற்றி கொள்ள வேண்டும் தொழிற் சாலையைக்காவதைப் பற்றி அதிகரிக்கும் என்றால் தொழிற் சாலையைக்காவதைப் பற்றி அதிகப்பட்டதும் மாக்பாடு அதிகரிக்கும் என்றால் தொழிற் சாலைகள் தோற்றுவிப்பதற்கு எந்தும் மாக்பாடு அதிகமாக்கும் தொழிற் சாலைகள் தோற்றுவிப்பதற்கு அமைப்படும் தொழிற் சாலைகள் மாக்கட்டுப்பாட்டுத் தொழில் நுணுக்கும் முறைகளையும் இளைஞர்த்துச் சட்டம் இயற்ற வேண்டும்.

காற்று மாக்பாடு உள்ள இடங்களையும் அதனைச் சுற்றி உள்ள அளமப்புகள் பற்றிய விவரங்களையும் கேளித்துக் கொள்ள வேண்டும் தொழிற் சாலையினால் அளமக்கும்பொழுது அந்த இடத்தில் நிலவும் தட்டு வெப்பப்பிளவுக்கு ஏற்றவாறு அளமக்க வேண்டும் தொழிற் சாலையாக வெளியேற்றப்படும் கழிவு அலுமதிக்கப்பட்ட கழிவு அளவைவிட அதிகரிக்காத வகையில் கண்காணிக்கப்பட வேண்டும் காற்று மாக்பாடு திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுவதற்கு வழி வகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். காற்று மாசினைக் கட்டுப்படுத்த மாக்கட்டுப்பாட்டு அளமப்புப் பின்வரும் முறைகளை வலியுறுத்துவின்று.

## 1. மாற்று எரிபொருள் முறை

பழைய தொழில் நுணுக்க முறைகளை மாற்றிப் புதிய தொழில் நுணுக்க முறையைப் பின்பற்றுவதன் மூலம் மாக்பாட்டை ஓரளவிற்குக் குறைக்கலாம். உதாரணமாக, நிலக்கரி, எண்ணொய் போன்ற எரிபொருள்களுக்குப் பதிலாக இயற்கை வாயுவினை பயன்படுத்தலாம். இதன் மூலம் மாக்பாட்டைப் பெருமளவிற்குத் தவிர்க்கலாம்.

## 2. நீர்த்தல் அல்லது காற்றின் தீவிரத்தைக் குறைத்தல்

காற்றின் தீவிரத்தைக் குறைக்க கழிவுகளைத் தன்மயமாக்கும் சக்தியினைக் காற்றுக்கு அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் காற்றின் தீவிரம் குறையலாம். தொழிற் சாலைகளைச் சுற்றி புல்வெளிகளையும் பூங்காக்களையும் அளமப்பதன் மூலம் காற்று மாக்பாட்டின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

## 3. நிரப்புகை முறை

தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைச் சுற்றுக்குழலில் பரவாமல் அவைகளையொட்டி அல்லது சிலின்டர்

பூர்வ பிரயாத்து

துறந்த சோக நிகழ்ச்சிக்குப் பிறகு பிறகுத் தழுத்துவம் எடுக்கப்பட்டது இறந்தன கண் பார்வைக் குள்ளுக் காலாராமி, போபால் கூறப்படுகின்றது துறந்த சோக நிகழ்ச்சிக்குப் பிறகுத் தழுத்துவம் எடுக்கப்பட்டன போபால் நகரில் இதுவதைக் காலாராமி, போபால் கூறப்படுகின்ற கமார் 3.5 கிலோ மீட்டர் அளவிற்குத் தாலூகாவில் வரும் ஆண்டுகளில் சிமெண்ட் இரும்பு மற்றும் காஷ் போபால் காற்றை அதிகம் மாசுப்படுத்தும் தொழிற்சாலாவில் அமையும் எனக் கூறப்படுகின்றது தற்போது 90 மில்லியன் டன் காலப்படுவிப்பன் நன்னாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது

இந்தியாவில் உள்ள 20 பெரிய நகரங்களில் காற்று மாசுப்படுவில் அளவை எடுத்தாகக் கூறப்படுகின்றது பம்பாய் மற்றும் பேல்வியில் இதன் அளவு மிக அதிகமாக உள்ளது இந்தியாவில் தேவனியேற்றும் கூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் காற்று மாசுபாட்டை அளவிடுவதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் பல மிடங்களில் செயல்படுகின்றது இது முக்கிய நகரங்களில் உள்ள காற்றுமாசுபாட்டை அளவிடுகின்றது

தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து வாகனங்கள் தேவனியேற்றும் புதை, காற்றை அதிக அளவு மாசுபாடு அடைய தல்பர்ணை ஆக்ஸைடு காணப்படுகின்றது. காஞ்சர் டெல்லி போன்ற நகரங்களிலும் காற்று மாசுபடுவது தீவிரம் அடைந்துள்ளது 4 லட்சம் மேரட்டார் வாகனங்கள் உள்ள பம்பாய் 8.5 லட்சம் வாகனங்கள் உள்ள டெல்லி காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன போக்குவரத்து வாகனங்களால் இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்கள் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.

## காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவல்

OF AIR POLLUTION

இன்றியமையாத காரணி காற்று ஆகும் கெள்ளுங்கள் எனவே காற்று மாசுபாட்டை

#### 2.4. காற்று மாக்பாடு-தன்மை மற்றும் அளவு

காற்று மாக்பாடு ஒரு புதிய சிரசினான் அல்ல உலகைப்பாதிப்படையாக செய்த பல்லூய பிரச்சினை ஆகும் தொழில் பூர்த்தி எற்பட்டதன் காரணமாகத் தொழிற்சாலங்களின் எண்ணிக்கை அதிகரித்தது அத்தொழிற்சாலங்களிலிருந்து வெளியேறிய கழிவுகள் காற்றை மாக்படுத்தின உலகில் காற்று மாக்பாட்டால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெல்ஜியம் நாட்டில் மெல்கி நதிப் பள்ளத்தாக்கில் தீகம்பர் 1930 பெரும் புளக ஏற்பட்டுச் சல்பர்ஸட் ஆக்ஸஸு அதிக அளவு வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக 60 பேர் இறந்தன ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பிற்கு உட்பட்டனர். அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் டேர்னேரா என்னும் இடத்தில் 1948 ஆம் ஆண்டு எரிகலன் செயல்படாத்தால் அதிக அளவு சல்பியூரில் ஆக்ஸஸு வெளியேறியது. படர்ந்த அடர்ந்த நச்சுப் புளக வெளியேற சுற்றுச்சூழலில் கலந்தது. இதன் காரணமாக 200 பேர் இறந்தனர். பல சவாசக் கோளாறு காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

வண்டனில் 1952 ஆம் ஆண்டு சல்பர் டெ ஆக்ஸஸு வெளியேறியதன் காரணமாக அடர்ந்த நச்சுப்புளக பரவியது. இதன் காரணமாக 4000 பேர் இறந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது போன்று 1952 மற்றும் 1962 இங்கிலாந்து நாட்டில் நச்சுப் புளக மண்டிலத்தால் பலர் இறந்தனர்.

1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நச்சுப்புளக பரவியதால் 200 பேர் இறந்தனர். 1976 ஆம் ஆண்டு இத்தாலியில் அதை உலை சிதறி 30 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டது. இதனால் பலர் நோய் வாய்ப்பட்டனர்.

1984ல் இந்தியாவில் போபால் என்னும் இடத்தில் மெதல் ஜோசெந்ட் என்ற விஷ வாயு கசிந்து காற்று மாக்பாடு அடைந்தது இதனால் 20,000 பேர் இறந்தனர். 10,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காற்று மாக்பாட்டைப் பொறுத்தவரை, போபால் நகரில் ஏற்பட மிகவும் மோசமான நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். யூனியன் கார்பை என்ற நிறுவனம் பூச்சிக் கொல்லி மருந்துகளாத் தயார் செய்தது. இதை ஏற்பட்ட விஷ வாயு கசிவு அந்த நகரில் குடியிருந்த யாவரையும்

மாதிரை வெறும்பள்ளத்தில் நினைவு செய்ய விரும்பும் விளைவுகளை கண்டு விரும்பும் தொவரங்கள் மீதான விளைவுகள்

தொவரங்கள் மீதான விளைவுகள்

விவாங்கள் மீதான விளைவுகள்:

தாற்று மாசுபாட்டால் விவங்குகள் மீதான விளைவுகள்  
என்றால் தூண்ணாக போன்ற மாசுபடுத்துப்பள

5. காற்று மாக்பாட்டால் வைக்க  
பனோவரை கல்பர்ணை ஆக்னஸை போன்ற மாக்படுத்துபவைகள்  
விவக்குக்குத் தீயம் விளங்கிக்கின்றன காற்று மாக்பாட்டால்  
விவரங்கள் பாதிக்கப்படுகின்றன இத்தாவரங்களை விலங்குகள் உண்டால்  
மூலமயங்களில் விலங்குகள் இரந்து விடுகின்றன காற்று மாக்பாட்டால்  
விவரங்கள் பாதிக்கப்பட்டு அவற்றை உட்கொள்ளும் விலங்குகள்  
மூலமே நோய்களுக்கு உட்பட்டு இரந்து விடுகின்றன

காற்று மாசுபாட்டால் மனித வர்க்கம் பாதிக்கப்படுகின்றது  
நூல்கள் பாதிக்கப்படுகின்றன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன  
நூல்கள் பாதிக்கப்படுகின்றன காற்று மாசுபாட்டால் பலவேறு  
நோத்துக்களும் பாதிக்கப்படுகின்றன காற்று மாசுபாட்டால் பலவேறு  
நோத்துக்களும் பாதிக்கப்படுகின்றன கிராந்த முறையில்  
நூல்கள் விளைவுகள் ஏற்படுவதால் திதினாக கிராந்த முறையில்  
நூல்கள் விளைவுகள் ஏற்படுவதால் திதினாக கிராந்த முறையில்

1. காற்று மாகபாடு-பாதிக்கப்படும் உறுப்புகள்  
கல்நார், இரும்பு ஆக்ளைஸ்(டி) குப்பாபகன்-நுகரையிரல்
2. சௌல், படுத்தி கழிவுகள்-ஈடல் வலி, காய்ச்சல்
3. கல்பர் ஓட் ஆக்ளைஸ்(டி) கலூட்ரோ கார்பன் அமோனியூ-  
நுகரையிரல், கவாசக் குழாய்
4. பாதரசம், ஈயம் கல்பர்-நரம்பு மண்டிலம்.
5. மாரமண், பிளாஸ்டிக் கழிவுகள், காலாள்கள் தோல்-  
நுகரையிரல் கோளாறுகள்
6. ப்ளோகரைடு, சண்னாம்பு கலூட்ரோ கார்பன்,  
கரிம பாஸ்பேட்(டி)கள்-நரம்பு திக்ககள், மூளை எலும்பு, பல்

## 2. காற்று மாகபாட்டால் தட்ப வெப்பநிலையில் ஏற்படும் விளைவுகள்

காற்றில் உள்ள மாக தட்பவெப்ப நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. காற்றில் உள்ள மாகபடுத்தும் பொருள்கள் வாயு மண்டிலத்தில் கார்பன்ஸடயாக்ளைஸ்டின் அளவை அதிகரிக்கின்றது இதனால் குரியனின் ஊதாநிற ததிர்களின் வெப்ப வீச்சு அதிகரித்து வாயு மண்டிலத்தின் அடிப்பகுதி அதிக வெப்பம் அடைகின்றது இதனால் வீச்சு வெப்பம் அடைகின்றது உயிர் இனங்கள் வெப்பத்தால் அதிகம் தாக்கப்படுகின்றன. காற்றில் குப்பை, கரி, புளக, நீராவி போன்ற பொருள்கள் அதிகரிக்கின்றபோது வாயு மண்டிலத்தின் வெப்பம் குறைகின்றது

## 3. காற்று மாகபாட்டால் நிலையான சொத்துகளில் ஏற்படும் விளைவுகள்

காற்றில் உள்ள மாகப்பொருள்களால் கட்டிடங்கள் பாதிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் காற்று மாகபாட்டால் அழிக்கப்பட்டுக் காலப் போக்கில் இடிந்து விழுகின்றன. கல்பர்ஸடயாக்ளைஸ்(டி) என்ற மாகபடுத்தி கட்டிடப் பொருள்களையும், பளிங்குக் கற்களையும்

X ॥ ज्ञान लोकी अस ॥ विद्या विद्या विद्या विद्या  
ज्ञान लोकी अस ॥ विद्या विद्या विद्या विद्या  
ज्ञान लोकी अस ॥ विद्या विद्या विद्या विद्या  
ज्ञान लोकी अस ॥ विद्या विद्या विद्या विद्या

காற்று மாக்ட்டால் மனித வர்க்கத்தின் மீதான விளைவை  
நோல் மானி வாக்கம் சொல்லும் வாய்ப்

1. காற்று மாதப்பட்டி காற்று மாதப்பட்டி வருகின்றது  
பாதிக்கப்படுவதுகின்றது

அ மனிதனின் கவாசக்குழாய் காற்று மாதப்பட்டி வருகின்றது  
இதனால் மூச்சத்தினாலும் நோய் வருப்பதுகின்றது

ஆ காற்றில் உள்ள மாதப்பட்டியாகவே மனிதனுக்கு  
நோய்களை ஏற்படுத்துகின்றன குறிப்பாக தோல் அமைந்துமான விரைவு  
ஏற்படுகின்றன

ஒரு சில நாட்கள் பொருள்கள் கவாசக் குழாய் வருகின்றது

இதில்தெல்லும்போது உடலில் உள்ள பல குறிப்புகள் வரும் நிலையில் காற்றில் உள்ள நுச்சப் பொருள்கள் கவனத்தை ஏற்படுத்தின்றன

காற்றுமாதப்பாட்டி நோல் மனிதனின் உறுப்புகளை விட்டு  
இன்வரும் அடவணை வெளிப்புத்துவின்று

அதிக நக்குத்தன்மை மிகுந்துள்ளதாக கண்ட நியப்பட்டுள்ளது போக்குவரத்து வாக்கங்கள் தமிர புகை வண்ணிகள் ஆகாயவிடமானங்கள் போன்றவையும் காற்றை மாகப்பட்டதுகின்றன.

**VII. வீட்டு எரிபொருள்கள்:** வீடுகள் உள்ளு விடுதிக் குற்றுண்ணிக் காலைகள், விறகு, எண்ணெய் கரி போன்ற பொருள்களை, சமைக்கப் பயன்படுத்துகின்றபோது புகை வெளியேறிக் காற்றினை மாகப்படுத்துகின்றது. இந்தியாவில் சமையல் செய்ய ஏற்ததாழ் 63% மக்கள் விறகுகளை எரி பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.

**VIII. வேதியியல் மாற்றங்கள்:** எரி சாராயத் தொழிற்காலைகள் தோல் பதனிடும் தொழிற்காலைகள், துளி ஆலைகள், காகித ஆலைகள் எண்ணெய் குத்திகளிப்பு ஆலைகள் போன்ற பல தொழிற்காலைகள் பெருமளவில் குழிவுகளைப் புகையாக வெளியேற்றுகின்றன இந்த புகையில் பல வாயுக்கள் கலந்துள்ளன புகையில் கலந்துள்ள இந்த வாயுக்கள் மேத்தில் உள்ள நீர் துவாலைகளுடன் சேர்ந்து வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன இதனால் பல அமிலங்கள் தோன்றுகின்றன இந்த அமிலங்கள் மழையுடன் கலந்து அமில மழையாக மாறிவிடுகின்றது.

**VIII. அமில மழை:** வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் அமிலங்கள் குளிர் காலத்தில் பனி பெய்யும்போது தளரயில் விழுகின்றன ஆனால் மழையைப் போல உடனடியாகத் தளரயில் இரங்குவதில்லை பனியில் களரந்த அமிலம் ஏற்படுத்தியாகக் காற்றில் பரவித் தேங்கி நிற்கும் இது பனியுடன் சேர்ந்து தளரயில் விழுகின்றது மழை நீரிலும் பனி நீரிலும் கலந்து வரும் அமிலங்கள் எளிதில் சிறைவடைவதில்லை அருவி ஒடிநதி குளம் மற்றும் ஏரியில் அமில மழைக் கலக்கின்றது அமில மழைப்பட்ட தாவரங்களில் பகுமை குறையும் இலைகள் உதிரும் பட்டு போய் விடும் இதனால் செதி, கொடி மரங்கள் சேதம் அடைகின்றன.

உலக அதிகயங்களில் ஒன்றான இந்தியாவின் ஒப்பற்ற களை சின்னமான தாழ்மகால் அமில மழையின் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது

காற்றால் உண்டாகும் அமில மழை ஒரு நாட்டில் தோன்றி அந்த நாட்டிலேயே முடிந்து போகும் பிரச்சினையைல்ல காற்று வாக்கில் சென்ற அண்டை அயல்நாடுகளையும் பாதிக்கக் கூடியதாகும் சான்றாக இங்கிலாந்தில் கினம்பிய சல்பர்ஸ்டயாக்ஸ்டு சவீட்ஸ் நாட்டில் அந்த மழையை எங்கிட்டியதாகக் கூறப்படுகின்றது.

ஏற்கும் காரணதாகவே நான் தான் அதை விடுவது சடிமலையில் தூத்துக்குடி போன்ற விஷங்கள் இல்லை அதுகின்றது

ஏதுமில் முன்னர்த்துவால் நான் தான் அதை விடுவது சடிமலையில் தூத்துக்குடி வருகின்றன தொழிற்சாலையிலோ அல்லது சுமார் ஒரு மில்லியன் புளக்கண்ணிலும் பரவி உயிர்களை முதல் தூத்துக்குடி விஷம் பாதப்படுத்துகின்றது காற்று மாசுப்பா ஏதோ தொழிலை சுமார் 2 மில்லியன் முத்திய ஆதாரங்களாக அமைகின்றது

காற்று மாசுப்படுத்துவதில் இனவரும் தொழிற்சாலையை சுமார் பாதுகர்கின்றன 1 முதல் தொழிற்சாலைகள் 2 சிமெண்ட் தொழிற்சாலையை சுமார்த்தம் எந்தாகிக் அமிலம் பேளாஸ்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை சுமார்த்த தொழிற்சாலைகள் 4 மில்லியன்

**N. வேளாண்மைக் கழிவுகள்:** வேளாண்மையில் சூழ்நிலையில் காற்று விஷம் கட்டுப்படுத்த மருந்துகள் தெளிக்கப்படுகின்றன இவை காற்றையும் கட்டுப்படுத்த மருந்துகள் தெளிக்கப்படுகின்றன வயவில் உள்ள சீர்வில் கலந்து காற்றினை மாசுப்படுத்துகின்றன வயவில் உள்ள சீர்வில் எளிக்கப்படுகின்றன இவை காற்றில் புளக்கையும் காம்பையும் கிடையும் கேர்க்கின்றன

**V. மின் உற்பத்தி நிலையங்கள்:** மின்சக்தி அனைத்து முறையும் தயாரிக்கப்படுகின்றது இவை வெளியேற்றும் காம்பை ஆதாரங்களில் மூலம் தயாரிக்கப்படுகின்றன இவை வெளியேற்றும் காற்று வாயுப்பொருட்கள் காற்றில் கேருகின்றன இதில் இருந்து மருந்தும் வாயுப்பொருட்கள் காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன வெளியேற்றும் கழிவுகள் காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன

**VI. போக்குவரத்து வாகனங்கள்:** நகாங்களில் காற்றை மாசுப்படுத்துவது போக்குவரத்து வாகனங்கள் ஆகும் அன்றாடம் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து நெரிகல் காற்றின் தூத்துக்குடிக்கின்றது வாகனங்களின் எண்ணிக்கை நான்தோறும் பெருகி வருகின்றது நாட்டில் ஒன்று பெரிய நகரங்களில் அன்றாடம் 800 முதல் 1000 டன்கள் வரை மாக்ககாற்றில் கலக்கின்றது இவற்றில் பாதிக்கு மேல் வாகனங்கள் வெளியேற்றும் புளக்கையால் ஏற்படுகின்றன.

எடுத்துக்காட்டாக பம்பாய் நகரில் மட்டும் கமர் 600 டது கிலோ டெடர் பரப்பில் 4 மில்லியன் மோட்டார் வாகனங்கள் வலம் வந்த கோண்டிருக்கின்றன வாகனங்கள் ஒன்றையொன்று முந்து வெல்ல வெரந்து கெலக்கின்றபோது வெளியேற்றும் கரும்புகள் காற்றில் வந்து நிரசத் தன்மையை உண்டாக்குகின்றது பெட்ரோல் வாகனங்களை விட

## 6. பகுதிகள் (Particulates)

6 துகள்கள் (Particulates) இவை மென்னமயான பிரச்சனமயான திட திருப்பு நூல்களில் குறிக்கின்றன இத்துகள்கள் தொழில்களுக்காலாலும் வாய்க்காலாலும் வெளிப்படுத்தப்படுகின்றன குறைவெளிக்காலாலும் போன்றவற்றால் தோன்றும் தூகித் துகள்கள் காற்றில் சேருகின்றன

7. புழுதிப் படலங்கள் (Aerosols)

7. புழுதிப் பலவங்கள் (Aerosols) அதிவேகத்தில் பறக்கும் ஜூட் விமானங்கள் புழுதி பலவங்கள் தோற்றுவிக்கின்றன. இதன் விளைவால் ஒதோன் அடுக்கிள் தோற்றுவிக்கின்றது.

8. கதிரியக்கப் பொருள்கள் (Radio active substance)

8. கதிரியக்கப் பொருள்கள் ।  
போர்களில் பயன்படுத்தப்படும் வெடிப்பொருள்கள் மற்றும் உலவுகளில் ஏரிபொருட்களாகப் பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.

9. புகை மூட்டப்பணி (Smog)

## 10. கெப்பம் (Heat)

10. வெப்பம் (Heat)  
உலை மற்றும் அனல் ஆற்றல் எந்திரச் சாதனங்களில் இவெப்பம் தோன்றுகின்றது. இந்த வெப்பம் தட்ட வெப்ப நிலை பாதிக்கின்றது.

III. கொழிற்சாலைக் கழிவுகள். இந்தியாவில் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பதை விவரிக்க வேண்டும்.

வெளியேற்றும் கழிவுகள் காற்று மாசுபாடு அடைவதற்குக் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு மாசுபாட்டை விளைவிக்கும் 18 தொழிற்சாலங்களாத் தந்தீ அவைகளாவன.

காகிதம், பூச்சிக் கொல்லிகள் குத்திகரிப்பு ஆவைகள் இரும். வர்ணம், சாயம், தோல் பதனிடுதல் ரயான் சோஷியம் மற்றும்

### ஆக்ளை(1) 50.

நூல்தாம் முச்சாத் தினாற் கவுக்கும் வாய் ஆக்ளை நூல்தாம்  
நூல்தாம் எரிகிள்ற நிலக்கரி வாய் பொன்னால் அம்மு  
பொன்னால் பொருள்கள் ஆக்கியவற்றிலிருந்து சுறுத்துவதோன்ற ஆக்க  
நூல்தாம் குடுக்கும் காலநூல்களுக்கும் ஆபத்தை பிடிக்கும்  
நூல்தாம்

பூட்ரோவியத்தொழிற்சாலைகள் எண்ணொய்ச் சுதாக்கிடப்  
கூடியன் மின் உற்பத்தி நிலையங்கள் இப்பள்ளியின் வாய்மொழி  
நூல்தாம் மின் உற்பத்துக்கிள்றன இந்த வாய் முச்சத் தினாற்கு கண்ணரிசை  
நூல்தாம் கூடியன் ஏற்படக் காரணமாகின்றன

### 3. நூட்ரஜன் ஆக்ளை(2)

எரிதல் நடவடிக்கையால் வளிமண்டில் நூட்ரஜன் மற்றும்  
ஆக்ளைக்கலப்பதால் நூட்ரிக் ஆக்ளைஜன் ஏற்படுகின்றது அமிகம்  
நூட்ரஜன் கலப்பதால் நூட்ரிக் ஆக்ளைஜன் ஏற்படுகின்றது அமிகம்  
நூட்ரஜன் கலப்பதால் நூட்ரிக் ஆக்ளைஜன் ஏற்படுகின்றது அமிகம்  
நூட்ரஜன் ஆக்ளைஸை வெளித் தள்ளுகின்றது நூட்ரஜன் ஆக்ளைஸை  
நூட்ரஜன் ஆக்ளைஸை மற்றும் விலங்குகளைப் பாதிக்கின்றது மளிதார்களுக்கு  
நூட்ரஜன் ஆக்ளைஸை வியாதிகளை ஏற்படுத்துகின்றது

### 4. கார்பன் மோனாக்ளைடு

மோட்டார் வாகனங்கள் பெருமளவில் கார்பன் மோனாக்ளைஸை  
வெளியேற்றுகின்றன. ஒன்றுக்கொன்றுக்கொண்டு கருங்கங்கள் கார்பன்  
மோனாக்ளைஸை வெளியேற்றுகின்றது கார்பன் மோனாக்ளைடு கார்ந்தில்  
கலப்பதால் மளித் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. இது கொடியநக்கத்  
தன்மை உடையது. உடலில் உள்ள ஆக்ளைஜன் அளவைக் குறைத்து  
கீழுகின்றது

### 5. வெட்ரோ கார்பன்

கரியும் வெட்ராஜனும் கலந்த வாயு வெட்ரோ கார்பன் ஆகும்  
பழுதனடந்த மோட்டார் வாகனங்கள் வெட்ரோ கார்பன் வாயுவை  
அதிகம் வெளித் தள்ளுகின்றது வெட்ரோ கார்பன் தனிப்பட்ட வகையில்  
நீண்டதாக உடையதல்ல. இது நூட்ரஜன் ஆக்ளைடுன் கலக்கின்ற  
போது குரிய ஒளியின் விளைவால் புகை மற்றும் மூடுபணி ஏற்படுகின்றது.  
இது கவாக் கோளாறுகளுக்குக் காரணமாகின்றது.

வரையுத்து கறுகின்றது வளிமணி வந்தில் தி. திரு. பொருட்சன மனித வரசுத்திற்கும் அல்லது உயிரினங்களுக்கும் அதோத்துகளுக்கும் அல்லது கற்றுச்சூழலுக்கும் காறுவிளைவில் வளத்திற்பது காற்று மாக்பாடு ஆகும்।

துரித தொழில் மயமாக்கல் நடந்தேறிவரும் இக்காலக் காற்று மாக்பாடு கற்றுச்சூழல் கேட்ட அதிகரிக்கின்றது திதந்தான் காண்பதில் அதிக வளம் செலுத்த வேண்டியள்ளது

### காற்று மாக்பாட்டிற்கான காரணங்கள்

காற்று மாக்பாடு இயற்கைக் காரணிகளாலும் செய்ய, காரணிகளாலும் ஏற்படுத்தின்றது

I. இயற்கைக் காரணிகள்: காற்றை மாக்படுத்தும் இயற்கைகளாகப் பின்வருவன உள்ளன

அ எரிமலை சிதறல் தூக்ம்பம்

ஆ புயல்காற்று குறைவளி

இ காடுகள் இயற்கையாகத் தீப்பற்றி எரிந்து காம்பல் வெளியிடும்

ஈ இடி மின்னால்

உ கடல் கொந்தளிடப்

ஊ நிலச்சரிவு நிலதடுக்கம் புழுதி போன்ற பல இயற்கைகளால் காற்று மாக்பாடு அடைகின்றது

II. செயற்கைக் காரணிகள்: தொழிற்சாலைகள் பெருக்கம் வளர்க்கி போக்குவரத்து வரிகளாக்கள் அதிகரிப்புப் போன்ற வழிக்கைகள் காற்றை மாக்படுத்தும் செயற்கைக் காரணிகள் அமைகின்றன.

### 1. தொழிற்சாலைகள் பெருக்கம்

தொழிற்சாலைகள் பெருகியதால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் வாயுக்கள் காற்றில் கலந்து கற்றுச்சூழல் மாக்படுத்துகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் வாயுக்கள் பின்வருவன அடங்குகின்றன

0.93%

0.03%

குறைந்த விவரம் கொண்டுள்ளது. வளரிமண்டிலத்தில் காற்றின் அளவு ஆறு மீட்டர் கோடி டன்கள் உள்ளன. இது சூழியின் மேற்படிப்பில் பெயர்ந்து கொண்டிருக்கின்றது. வளரிமண்டிலத்தில் ஒரளவு நீர் நா ஆவியும் கலந்துள்ளது வளரிமண்டில் உள்ள கூறுகள் அதிகரித்தால் அவ்வளவு குறைந்தால் வளரிமண்டம் மாக்பாடு அடைவதாகக் கருதப்படும்.

## 12. காற்று மாக்பாடு AIR POLLUTION

மனிதன் தினந்தோறும் 22,000 தடவைகள் பதினாறு விலோ மிலிலின் உடச்சலுத்திச் சுவாசிக்கிறான் மனிதன் தினம் சீதிலிங் உடச்சலுத்தில் 80% தலைத் தாற்றாக உள்ளது "மீனுக்கு நீர்" எடுத்துவதில் ஆன்றோர் கூற்று காற்று மாக்பாடு புனிதங்குக்குக் காற்று என்பது ஆன்றோர் கூற்று காற்று மாக்பாடு ஆடந்தால் அது சொல்லாண்ணாத் துயரங்களை மனிதனுக்கு ஏற்படுத்தின்றது


காற்று மாக்பாடுத்துப்பைவைகள் வாடி நா ஆவி துகள்கள் தூசி மக்களில் போன்ற வளரிமண்டிலத்தில் உள்ள பல பொருள்கள் ஆகும் வளர்க்கி வாகன வளர்க்கி நகரமயமாதல் போன்றவற்றால் வெளியேற்றப்படும் கழிவுகள் வளரிமண்டிலத்தில் நுழைந்து காற்றின் துப்பமயைக் கெடுக்கின்றன தூயமையான காற்று கிடைப்பது அரிதாகி விடுகின்றது இவ்வாறு காற்று மாக்பாடு அடைகின்றது)

## காற்று மாக்பாடு-விளக்கம்

உடக்குதார அமைப்புக் காற்று மாக்பாட்டைப் பின்வருமாறு பொருத்துக் கூறுகின்றது காற்றில் மனித நடவடிக்கையால் கலந்துள்ள பொருள்கள் அவனுடைய பாதுகாப்பு உடல்நலம், வசதி, கூபோகம் கூடிடவற்றைக் குறிக்கின்றது வளரிமண்டிலத்தில் நிலவுகின்ற பாதித்துப்பைவைகள் அதிக அளவிலும் காலத்திலும் கிருந்து மனித நூத்துப்பைவைகள் அதிக அளவிலும் காலத்திலும் கிருந்து மனித நூத்துக்கு மற்றும் தாவர உயிருக்கும் ஊறு விளைவிக்கின்றது கூடும் பொதுநலத்தைக் குறைக்கின்றது

1981 ஆம் ஆண்டு இந்தியக் காற்று மாக்பாடு தனிர்ப்பு மற்று படிப்பாடுத் தட்டம் பிரிவு 2 காற்று மாக்பாட்டைப் பின்வருமா

வினாக்கள் (SPACE)



பூமியின் மேல் கலிந்துள்ள வளி மண்டலத்தின் பல்வேறு அடுக்குகளைக் காட்டும் படம்.

குடிசைகள் 100 மாதாக கந்தி மண்டிலம் வாஷிங்டன் போன்ற நிலத்தில் வெப்பநிலை ஏற்றுக் குறைந்துள்ளது இருப்பது என்று அவர்த்திகள் வாயு குறுக்காகக் காணப்படுகின்றது தீவிரமாக அவைகளைப் புனிப்பரப்பிற்குத் திருப்படிகளை கொண்டு வருகிறது அதன் மூலம் அதைச் சூழ்நிலை தீவிரமாக சூழ்நிலை நிலத்தில் அதுப்பெற்றிருக்கிறது வெளும் கீழ்க்கண்ட அடிப்படிப்படுகின்றன வெளும் கீழ்க்கண்ட நிலத்தில் இந்த மூலக்கூறுகளும் கூணேன் அடிக்கும் வெளும் கீழ்க்கண்ட நிலத்தில் இருக்கிறது.

இயங்கி மண்டிலம்.

இதற்கு அன்ற மண்டிலம் மே வளி மண்டிலம் என்ற வெப்பம் கூடுதல் இம் மண்டிலம் 80 கிலோமீட்டர்க்கு அப்பாற்பட்ட உயரதாகும் கீழ்க்கண்றது வெப்பநிலை அதிகமாக இருக்கும் இம்மண்டிலத்தில் நிலத்திலே வீலியம் போன்ற வாயுக்களைத் தவிர வேறு வாயுக்கள் இன்னை இயமண்டிலம் மிக வெப்பத்துடன் காணப்படும் விளைவென்று.

விளைவென்று இந்நான்கு மண்டிலத்திற்கும் அப்பாற்பட்டு வெளியே புற அடிக்காக அமைந்துள்ளது. பூமியைச் சுற்றி அமைந்துள்ள வளி மண்டிலம் ஒரு போர்வை போல் காணப்படுகின்றது. இம்மண்டிலம் வாயுக்களின் அடிப்படை ஆதாரமாக அமைகின்றது. இரவுபகல் என வேறுபட்ட வெப்பப் பராமரிப்புக்கு இம்மண்டிலமே காரணமாகின்றது. இம்மண்டிலம் தொலைதூர் ஒளி, ஒலி அலை வரிசைகளைச் செலுத்தப் பயன்படுகின்றது. எனின் நடத்திரங்கள் மற்றும் புறஞ்சாக் கதிர்களுக்கு எதிராகப் பூமியைச் சுற்றி ஒரு கேடைம் போல் இம்மண்டிலம் செயல்படுகின்றது. இவ்வகை அற்புதம் நிறைந்த வளி மண்டிலம் இவ்வளையன்றால் பூமியில் உயிர் இல்லை மேலும் இல்லை. பளிப்பொழிவு இல்லை நீர் இல்லை. நெருப்பு இல்லை. வெப்பம் இல்லை.

பொதுவாக அடிவளி மண்டிலத்தில் மிகுதியான மாக்கள் உள்ளன. வளி மண்டிலத்தில் 250 கி.மீ. வரை பின்வரும் வாயுக்கள் அடங்கியுள்ளன.

எந்தரஜூன்	78.9%
-----------	-------

ஆக்ஸிஜூன்	20.95%
-----------	--------

## 7. காற்று மாசுபாடு AIR POLLUTION

காற்று மாசுபாடு என்ற சொல்கள் காற்று மாசுபாடுக்கு பூர்வமாக இரண்டு வகையில் விவரிக்கப்படுகின்றன. ஒன்று காற்று மாசுபாடு என்றால் அது வாய்ப்பாட்டில் திருத்தம் கொடுக்கப்படுகிறது. மற்றொரு வகையில் காற்று மாசுபாடு என்றால் அது வாய்ப்பாட்டில் திருத்தம் கொடுக்கப்படுகிறது. ஆகவே காற்று மாசுபாடு என்றால் அது வாய்ப்பாட்டில் திருத்தம் கொடுக்கப்படுகிறது. ஆகவே காற்று மாசுபாடு என்றால் அது வாய்ப்பாட்டில் திருத்தம் கொடுக்கப்படுகிறது. ஆகவே காற்று மாசுபாடு என்றால் அது வாய்ப்பாட்டில் திருத்தம் கொடுக்கப்படுகிறது.

### 7.1 வளி மண்டிலம்-ATMOSPHERE

வளிமண்டிலம் பின்வரும் மண்டிலங்களாகப் பிரிக்கப்படுகின்றன

#### 1. அடி வளி மண்டிலம்

இது புவிப்பரப்பில் திருந்து கூமர் 10 கிலோ மீட்டர் உயரம் வளருவிரிவுற்றுள்ளது இம் மண்டிலத்தின் அடிப்பகுதி நிலம் மற்றும் நீர்ப்பற்றை கூழ்ந்துள்ளது வளி மண்டிலத்தில் 80 சதவீதம் வளி மண்டிலப் பொருள் மற்றும் ஏர் ஆவி உள்ளது இதில் தட்டப் பெய்ப்ப நிலை உருவாகின்றது.

#### 2. மீ வளி மண்டிலம்

அடி வளி மண்டிலத்திற்கு மேலே 'மீ வளி மண்டிலம்' உள்ளது இம்மண்டிலத்தின் உயரம் கூமர் 10 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டர் வரை இருக்கக் கூடும். இம் மண்டிலத்தின் அடிப்பகுதியில் இருந்து மேலே செல்லச் செல்ல வெப்பநிலை  $90^{\circ}\text{C}$  வரை இருக்கும்.

இதில் ஓசோன் (Ozone) அடுக்கு மிக அடர்ந்து காணப்படுகின்றது இந்த அடுக்கு குரியனில் புற ஊதாக்கத்திர்களுக்கு அப்பாலானவற்றை ரத்துக் கொள்கின்றது. இதனுடைய மோசமான விளைவுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுகின்றது.

#### 3. இடை வளி மண்டிலம்

இது மீ வளி மண்டிலத்திற்கு மேலே மூன்றாவது மண்டிலமா உள்ளது. இதன் உயரம் கூமர் 50 முதல் 80 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். இம்மண்டிலத்தின் வெப்பநிலை  $80^{\circ}\text{C}$  சென்டி கிரேட் வள

அறைப் பகுதியில் உள்ள டி. ஏ. கெ. டாக்டர்கள் கண்டிரிக்ட் அறைப் பகுதியில் உள்ள பொருத்தப்பாள நடவடிக்கைகளை மேற்கொண்டும்

#### 6.4. நது நீர் மாக்பாடு

இந்தியாவில் உள்ள நதுங்களுக்கு முக்கிய நதிகள் மாக்பாடு நடவடிக்கைப்படியான இந்திகள் தொழிற்சாலைகள் வெளியேற்று நிலுகள் நகரக் கழிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன

உறுப்பத்தில் மற்றும் ஆகாசில் நடவடிக்கைகளால் கழிவுகள் போன்ற ஆழிகளுக்கும் பிற நீர் நிலங்களுக்கும் அனுப்பப்படுகின்ற ஏற்றதாழ் அதிக மாக்பாட்டை ஏற்படுத்தும் கமர் 64 தொழிற்சாலைகள் ஒரு நாளாக்கு 1 மில்லியன் லிடர் தீவிர பொருத்தப்படுகின்ற வெளியேற்றுகின்றது கின்னால் இந்தியாவில் 70 சதவீத நீர் மாக்பாட்டை பூப்படுகின்றது

இந்தியாவில் உள்ள தாமோதர் கோரே காவிரி கிராண்ட் கோயதி, கங்கை போன்ற பெரிய நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் மனிதக் கழிவுகள் கேர்க்கப்படுகின்றன இந்தியமக்கள் தொடர்பில் கமர் 7 சதவீத மக்களுக்குத்தான் கழிவுதீர் வகுக்கள் கொடுப்பது தூப்படுவதனால்

உத்திரப்பிரதேக மாநிலத்தில் உள்ள பிரதாபாஜ் பகுதியில் உள்ள பிரதாயனத் தொழிற்சாலை அதனுடைய கழிவுகளாக கோரே நதியில் வகுக்க செய்கின்றது இக்கழிவில் பாக்கம் கிடூப்பது ஒரு வில்லிப்புக்கு பகுதிகள் என 1970ல் மதிப்பிடப்பட்டது ஆனால் கிடேக்க வேண்டிய ஒரு மில்லிப்புக்கு ஒரு பகுதிதான் கிப்பகுதியில் உள்ள காக்க வகுக்கும் இந்நதியில் மாக்பாட்டை ஏற்படுத்துகின்றன

பெல்லி மற்றும் ஆகாலியிற்க இன்

திரு. கு. தாமரை \* பதி - புத்தகால  
திரு. வெள்ளுக்கும் அந்தப்பாலை - மாண்பு  
திரு. சுப்பு வேலை வேலை  
திரு. வாசிஸ திரு. தாமரை சுமாரி திருவெள்ளு வேலை  
திரு. வெள்ளுக்கும் குருத்தொன் அறிதூர் விழில்லை  
திரு. தாமரை அந்தப்பாலை வேலை வேலை  
திரு. தாமரை அந்தப்பாலை வேலை வேலை

15. தூதி மாக்கடுபாடு தாதாத் தீவிரத்தை நிறு  
ஷாத்தை கடுப்புத்த ஏக்கட்டிதாக மாக்கட்டை நிறு  
ஷாத்தை கணக்களிக்கின்றது. மத்தி - தீ மாக்கடுபாடு வாயில்  
ஏக்கட்டப்படி அது மாநில மறுபடி கூனி - சூத்தை கடு  
ஷாத்தை குருத்தினை ஒதுக்காது வேலை வேலை வேலை வேலை  
ஏக்கட்டப்படி ஆராபக்கிள்கள் கிடைத்தக் குடும்பங்களை  
குடும்பங்களை குடும்பங்களை போதுத்துக்கமான பூர்வகளை பிடித்து வேலை வேலை

16. இந்தியாவில் பல தீட்சூதாத்தை வேலை  
ஏக்கட்டப்படுவதை இவ்வளம்பட்டகே தீவிர மாக்கடுபாடு வேலை  
ஏக்கட்டப்படுவதை தீ மேப்பாடு ஆதி - விகாரைக் கடுக்கடு  
ஏக்கட்டப்படுவதை அவைகளாவன

1. அம்யதீர் குழு-திலுப்பாடு தீ

2. அம்ய நிலத்துடு தீ வாரியம்-திலுத்துடு தீ

3. அம்ய மாக்கடுபாடு வாரியம்-தீக் காப

4. வேளாவைம் அம்மச்சகம்-வேளாவைம் தீ-காபகு

5. மத்திய பொது காதாரத் துறை-தீ துறவியை பொது காதாரத் துறவியை

6. கற்றுக்குழல் வளம் மற்றும் வன விவங்கு துறை-கற்றுக்குழல்  
நாதாத் துறவியை பொது காதாரத் துறவியை

அது உயினர் தமது குழந்தைகளின் உயினர் தமது தாமரை  
நாடுப்பலிவக்குளின் உயினர்ப்பாதுகாக்க தீ மாக்கடுபாடு வேலை  
நாடு-குடியீடு அவசியமாகின்றது. ஒவ்வொரு தனித்துப் போக்கு  
விடுதலை அவசியமாகின்றது.

பெருமளவிற்கு விதிக்கப்பட வேண்டும் இது தொடர்பாக இங்கு நீர் பாதுகாப்பு மற்றும் தடுப்புச் சட்டம் இயற்றியுள்ளது.

2. 90% நீர் மாக்பாடு மனிதர்கள் வீணாக்கும் பொருள்கள் எடுத்துக்கொண்டிரது வீணாக்கும் பொருள்ளப் பயனுள்ள வழி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. பெரிய நகரங்களில் கழிவுகளைக் கோபால்ட் குளிர்கள் தூய்மைப்படுத்தலாம் இது முச்சிகளையும் தூர்நாற்றுதலை அழிக்கின்றது.

4. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை அவ்வளது கடல்களில் நேரடியாகக் கலப்பதற்கு முன்பு அதைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுபவுகளில் கலந்துள்ள அதிக கெடுதல் விளைவிப்பவுகளைத் திருகு குழாய் இடைத்துப் படிக்கலம், காற்றோட்டக்கலம் போன்ற மாக்பாடுக் கருவிகளைப் பயன்படுத்தி நீக்க வேண்டும்.

5. எவ்வாச் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மாக்பாடு நீக்கும் கருவிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

6. கிராமப் பகுதிகளில் நீரா சுத்திப்படுத்தும் தாவரங்களை வளர்வேண்டும்.

7. விவசாயிகள் நிலத்திற்குப் பூச்சிக் கொல்விகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

8. எவ்வார நகரங்களிலும் கிராமங்களிலும் கழிவுநீர் செல்லும் குழாய்கள் அமைக்க வேண்டும்.

9. குதிரைக்கும் மூலம் வெளியேறும் ஆபத்தை உண்டாக்கும் கழிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அமெரிக்காவில் மட்டும் ஆபத்தை விளைவிக்கும் அஜூகத்திக் கழிவு ஒரு தினத்திற்கு 75 மில்லியன் கால்கள் அளவில் குவிகின்றது. குதிரைக்கக் குதிரைகள் காலம் மட்டும் ஆபத்தை என கமிப்தில் கண்டறியப்பட்டிருக்கின்றது.

10. குடி தண்ணீரைத் தூய்மைப்படுத்த பாசிக்தளத் தட்டும் பயன்படுத்துவதைவிட பாசிகம் மற்றும் சேரியம் சேர்ந்த கலவையைப் பயன்படுத்தலாம் என்று டாக்டர் வி.பி. குசேயா யோகளைத் தருகின்றார்.

11. கோரின-ஸ்ட-யாக்ஸ்டு என்ற இரசாயனப் பொருளை

இம்முனைகளைப் பயன்படுத்தி நீர் மாக்பாடு செய்யும் கிருந்தபோதிலும் இம்முனைகள் ஒவ்வொரு மாக்பாடு அகற்றுவது நல்ல பயனாகத் தருகின்றது.

4. நீர் மாக்பாட்டை அகற்றும் ஆகாயத் தாமஸர

நீர் மாக்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு ஆகாயத் தாமஸரம் பயன்படுத்தி கொள்ள முடியும் என வால்வெள்ளான என்ற விளைவாளி உறியத்தார் சாக்கடை மற்றும் கழிவு நீரை சத்திகரிக்கும் முறைக்கு பதிலாக ஆகாயத் தாமஸர வளர்க்கப்படுகின்றது திது சாக்கடை நீரில் மாக்பாடுபொருட்களை முற்றிலும் கிரகித்துக் கொள்கின்றது இந்தீர் விதி காலத்திற்குப் பின்பு பயன்படுத்தலாம்.

5. காயல்கள்

போதுமான நிலப்பரப்பு இருந்தால் சாக்கடை நீச்தத்திரிப்புக்கு கிடை முக்கிய முறையாகப் பின்பற்ற முடிகின்றது குட்டைகள் அமைக்கப்பட்டுச் சாக்கடை நீர் நிரப்பப்படுகின்றது இதன் மூலம் சாக்கடை நீரைத் தூய்மையாகக் கூடிகின்றது இதில் பாசிகள் வளர்ந்து சாக்கடை நீரைச் சத்திகரிப்புச் செய்கின்றன.

6. கூடு செறிமானம் (Sludge Digestion):

படிவுத் தொட்டிகளில் சாக்கடை நீரில் உள்ள திண்மங்கள் கூடுகளாகத் திரள்கின்றன. 1907ல் கார்ல் இம்ஹூஃப் வடிவமைத்த தொட்டிக்கிரிப்புக்கு இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி நீர்மாக்பாடு உண்டாவதைத் தடுக்க வேண்டியிருக்கின்றது. அதிகரித்து வருகின்ற நீர் மாக்பாட்டை தடுப்பதற்கு அவசரால் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கின்றது கிழவிடில் சுத்தமான குடிதண்ணர் கிடைப்பதே பெரும் சிக்கலாகிவிடும்

7. பிற நடவடிக்கைகள்

பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நீர் மாக்பாடு அடவைத் தூளவிற்குத் தடுக்க வாய்ப்பு உள்ளது.

தொழிற்காலைகள் நீர் மாக்பாட்டை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு அரசு கடுமையான கட்டங்களை இயற்ற வேண்டும் கிடைத்தை மீறுபவர்களுக்குத் தண்டனையும் தண்டத் தொகையும்

பொறுப்புத்துறை அமைச்சர் கோட்டு வெங்கில் நிலை அமைச்சர் கோட்டு பொறுப்புத்துறை கொழுப்பு மற்றும் கலாச்சார அமைச்சர் கோட்டு வெங்கில் நிலை அமைச்சர் கோட்டு பொறுப்புத்துறை கொத்துரை உள்ளா கி அமைப்புகள் மேற்கொண்டிருக்கின்றன.

## 2. நீரின் தரத்தை ஒடியவு செய்துல்

ஏனோன்று விண்ணப்பில் உள்ள நோயத் தடுப்புமருந்தும் நீரின் தரத்தை குறிப்பிடும் பொதுச் சுகாதாரத் துறையின் கீழ்நிற்புப்படி வெளியிடப்படுவது வருகின்றது இம்மாம்யம் குடிநீரைக் கோதனை ஏதுத்துக்கூட தகுதியுண்டாயதா? இல்லாவியா? எனக் கானாறிதழ் அளிக்கின்றதே

நீரைப் பரிசோதனை செய்து அதன் தன்மையை அறிந்து கொள்வேண்டும் நீரில் உள்ள வாசனை, கலை மற்றும் கலங்களைச் சரிப்படுத்துவதும் செயல்முறைகள் பயன்படுகின்றன நீரின் தரத்தை 1. குளோரின், குளோரின் எடுத்துக்கொண்டு 2. செயற்படுத்தப்படகாரப்பள் 3. காற்றோட்டம் 4. குளோரினேற்றம். ஆகிய செயல்முறை மூலம் நீரின் வாசனை, கலை, கலங்கும் நிறம் போன்றவற்றைக் கரிப்புத்து வேண்டும்.

## 3. கழிவு நீர் கத்திகரிப்பு

கழிவுநீரைக் கத்திப்படுத்துவதில் மூன்று கட்டங்கள் உள்ளன முதல் கட்டத்தில் திட்டநிலையில் உள்ள கழிவுகளை எந்திர செயல்முறைகள் மூலம் நீக்க வேண்டும் இரண்டாவது கட்டத்தில் திரவ நிலையில் உள்ள கழிவுகளை உயிரினசெயல்முறை மூலம் நீக்க வேண்டும் மூன்றாம் கட்டத்தில் எஞ்சியுள்ள நக்குடிகள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் கழிவுகளில் உள்ள நக்கக்கள் ஓரளவு குறைகின்றன. இந்நிலைக்குக் கிருக்கின்றது

நீரை மாசுபடுத்துபவைகளை முழுமையாக நீக்குவதற்குப் பின்வரும் இரசாயன முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. இரசாயன உறைதல் முறை
2. இரசாயன உயிரகத்தோடு இளைய முறை
3. கரி உறிஞ்சுதல்
4. மின் துகள்கள் மாற்றுமுறை
5. எதிரிடை கவ்லூடு பரவல்
6. மின் விளை மூலம் கல்வைப்பிரிப்பு

தியார்த்தி என பெயரிடப்பட்டு வருகிறது கணக்காக இத்தகைய அமெரிக்காவில் உள்ள கட்டுவாரப்படித்துத் தீர்மானம் செய்தால் மீன்கள் நஷ்டப் படிந்துவக்கலாக மாறி வருகின்றன என்று கூறினால் ஏன்னென்று சிதறுகின்றது இதனால் கட்டுவாடு பாதிக்கப்படுகின்றன

### 5. இயற்கை அழிகு பாதித்தல்

5. இயற்கை அழிகு நிலநந்ததாக உள்ளது பொழுது செய்திருக்கிற ஏற்ற இடமாகவும் அளமகின்றது நீர்மாசபாடு அளந்தால் இயற்கை அழிகு பாதிக்கப்படுகின்றது நீச்சல் குளத்திற்குக் கூட ஏற்றதாக நிபுத்தில்லை.

### 6. ஆக்லிஜன் குறைதல்

6. நீர்மாசபாட்டால் நீரில் உள்ள ஆக்லிஜன் அளவு குறைகின்றது நிலமண குப்பைக் குளங்கள், சுதி, கழிவுகள் போன்ற மாசபடுத்துபளவுகள் ஆக்லிஜன் அளவைக் குறைக்கின்றன.

### 7. நீர்மாசபாட்டைக் கட்டுப்படுத்துதல்

7. நீர்மாசபாட்டைக் கட்டுப்பாடு தவிர்க்க அவ்வது குறைக்க கட்டுப்பாடு துவக்குக்களைப் பலநிலைகளில் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது நீரைக் கத்தம் செய்து அவ்வது மாகநீக்கிப் பயன்படுத்தவேண்டும் நீரில் வெளியேற்றப்படும் கழிவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் இத்துடன் வேறு பல கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் நீர்மாசபாட்டைக் குறைக்க வேண்டும்

### 8. குட்நீர் கத்திகரிப்பு

8. நோட்விங் விசால் என்ற ஜூர்மனிய அறிஞர் இந்தியாவில் தீட்டுக்காடுப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 90 சதவீதம் தூய்மையற்ற நீரங்களைக் குட்கிறார் உலகின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான குட்நீரை இன்றுவரைப் பெறவில்லை. குறிப்பாக வளர்ச்சி தெருத் தொடக்கில் பாதுகாப்பான குட்நீர் கிடைப்பது அரிதாக உள்ளது என்றே குட்நீரைக் கத்திகரிக்க வேண்டியிருக்கின்றது இதற்காக நீர் கத்திகரிடப் பின்லையங்கள் அளமக்கப்பட வேண்டும் நீரில் உள்ள மக்குகளை நீக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது. குட்நீரைக் களவு உடையதாக வாட்ட அற்றதாக நன்றாக

மேற்கூறிய உவோகங்களுடன் பேரியம் துத்தாகம் செய்து வேலோகங்களும் பல வியாதிகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

**நிர்மாகபாடு**

நீர் மாகபடுவதால் உவோகங்களும் உயிரிக்குருக்களும் வியாதிகளைப் பற்படுகின்றன என்பது தெளிவாகின்றது இது மக்களுக்கு விவரங்களையும் பாதிக்கின்றது

**4**

## 2. நீர் மாகபாடு தொழிற்சாலைகளைப் பாதித்தல்

நீர் மாகபடுவதால் தொழிற்சாலைகள் நீரைப்பயன்படுத்தி சிக்கலாகின்றது தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் நீரின் உயர்ந்ததாக இருக்க வேண்டும் தொழிற்சாலைகளில் சில செயல்முறைகளுக்கு மென்னிரும் சிலவற்றிற்குக் கழன்னிரும் தேவைப்படுகின்றது தொழிற்சாலைகள் மாகபட்ட நீரைச் சுத்தம் செய்து பயன்படுவேண்டியிருக்கின்றது இதற்கான நடைமுறை செலவு அதிகமாகின்றது

## 3. நீர் மாகபாடும் வேளாண்மையும்

நீர்ப்பாசன வகுக்கு பெற்ற நிலத்தின் உற்பத்தித்திறன் நீர் மாகபடுவதால் பாதிப்புக்கு உள்ளாகின்றது வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள் பூச்சிக் கொல்லிகள் மாகபாட்டை ஏற்படுத்துகின்றன நீரில் இயற்கையாக உட்படிச்சத்து உள்ளது நிலத்தின் உள்ள நீர் ஆவியானவுடன் உட்படிச்சத்து மண்ணில் தங்கி விடுகின்றது உட்படிச்சத்து அதிகம் சேர்ந்தால் நிலத்தின் செழிப்புத் தன்மை குறைகின்றது நாளாடவில் நிலம் தரிசாகும் அபாயம் ஏற்படுகின்றது

## 4. நீர் மாகபாடும் மீன்வளர்ப்பும்

நீர் மாகபடுவதால் நீரில் வாழும் உயிரினங்கள் குறிப்பாக மீன்கள்

நோய் பூர்வப்படிகள் தொற்றும் முறை இலத்தோகங்கள் என்று அழைகின்றன. இவ்விளத்தோகங்கள் நோய் பூர்வப்படிகள் என்று அழைகின்றன. இவ்விளத்தோகங்கள் நோய் பூர்வப்படிகள் என்று அழைகின்றன. இவ்விளத்தோகங்கள் நோய் பூர்வப்படிகள் என்று அழைகின்றன.

**நோய் பூர்வப்படிகள் மற்றும் அதோகங்கள் நோய்கள்**

**அந்தாந்திகளைப் பற்றி**

	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
1. கிரயகன்	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
2. காலை	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
3. நஷ்டக் காய்ச்சல்	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
4. குடல் காய்ச்சல்	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
5. போன்ற நோய்	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
6. கல்வீரல் சுழற்சி	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன
7. வயிற்றுப் போக்கு	நோய்கள் என்று அழைகின்றன	நோய்கள் என்று அழைகின்றன

மாசுபட்ட நீரில் பல உவோகங்கள் கலந்து காணப்படுகின்றன. இது உவோகங்கள் சிலவளக்கான நோய்களை மனிதர்களுக்கும் கங்கைகளுக்கும் தோற்றுவிக்கின்றன.

**நோய் மாசுபட்டத்தும் உவோகங்களும். அதன் விளைவுகளும் விளைவு**

1. பாதாசம்	வயிற்றுவவி. தலைவவி. நெஞ்சுவவி
2. மூம்	இரத்த கோக. மூனை. கல்வீரல் பாதிப்போடதல்.
3. அரிதாரம்	நூளாயிரல். புற்றுநோய். வயிற்றுப் பாதிப்போடதல்.
4. கடுமியம்(Cadmium)	வயிற்றுப் போக்கு. நாம்பு. மன்னிலப் பாதிப்போடதல்.
5. காம்ரம்	உயர்ந்த இரத்த அடுத்தம் நினைவு கிழுத்தல்

நூல்கள் பிரபு வாய்மை தமதை உள்ளுடன் அதிக அதிக  
ஒத்துவதற்காக நீர்த்து  
அவைகள் தீர்மான அபைகள் உடல் எளித்தல் ஆகியவற்றை  
நூல்திடம்  
நூற்றுக்கணக்காக நிதியவற்றை விலக்கும்  
நூற்றுக்கணக்காக நிதியவற்றை விலக்கும்  
நூற்றுக்கணக்காக நிதியவற்றை விலக்கும்  
நூற்றுக்கணக்காக நிதியவற்றை விலக்கும்

### கிளித்திய குணங்கள்

ஏரி தீர் வாய்மை உணர்வுக்கும்  
ஒன்றீர் தலையுடியை உணர்வுக்கும்  
குளத்து நீர் வாத்தோயை இல்ல செய்யும்  
அவ்விசகு குளத்து நீர் அழிரங்கள் கழிக்கவைத் தோற்றுவிக்கும்  
தாமரைக் குளத்து நீர் வாத இந்த கலப்பு கோர்ட்டுக்களை  
உணர்வுக்கும் }

போதுவதை திருச்சாரா பார்வையுடைய பார்க்கும் பொழுது “ஏன் தீரும் நன்றி” என கூற முடியாது என்னெனில் தீரில் பலவேறு அத்துத்தங்களை  
வெற்று விடுவிக்காமல் இதும் கொள்ள அதையாக இருந்தால் அதற்கு மாத்திரம்  
தீர் எனக் கூற முடியும் தியங்கள் தீராக குத்திராக்கும் அதற்கு  
பயன்வேக்கத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது மாத்திரம் தீர்  
கொண்டுவாய்து அத்துத்தங்களுடையது அவை இந்திராக குவித்துவ குவா  
தூண்வெட்டு மற்றும் தீர் உடல்வெட்டு மற்றும் பயன்படுத்தி கொள்ள வாய்ம்  
மாத்திரம் தீர் பொதுவைக் காந்தாக கொட்ட ஏற்பாடுத்துகின்றது பல  
கொடுக்கவேண்டியிருக்குமாக தோற்றுவிக்கிறது

### 62 தீர் மாத்தாட்டின் விளைவுகள்

தீர் மாத்தாட்டம் மனிதாக்கும் பேரானான மொழிம்  
தோற்றுவிக்கும் தீர்யாழ உயிரினங்களும் பல வாக்கான  
பாதிப்புக்கு உட்படுகின்றன

### 1. தீர் மாத்தாட்டங்கள் ஏற்படும் நோய்கள்

நோயை ஏப்புவதில் மாத்தாட் தீர் முக்கிய பங்கு வகிக்கின்றது  
நோய் தோற்றுவிக்கும் கிருதிகள் தீரில் உள்ளன நடத்த வகையு

## நிலத்துடைய நிலைமூலம் மாசுபடுத்துகின்றன

13. எண்ணொய்வழிதல்: எண்ணொய்வற்றிக் கஷ்டங்களும் கார்பனாக்டியாத்தில் கடல் பகுதிகளில் எண்ணொய்வழிகின்றன அத்தகைய சம்பந்தமாக கிளாருகள் வெடிப்பதால் அல்லது எண்ணொய்வீப்போய்கள் மற்றும் எண்ணொய்குழாய்களிலிருந்து எண்ணொய்வகிலிருந்து எண்ணொய்வகிலிருந்து இவை கடவில் வாழும் தாவரம் மற்றும் உயிரினங்களின் கலக்கின்றன ஆபத்து விளாவிக்கின்றன வளளகுடாப் போரிக் கூபிரகளுக்கு ஆபத்து யாவரும் அறிந்ததே.

## 14. நீரின் இயற்பியல் மாசுபாடு (Physical Pollution)

அ. நீரில் வான—சுலவ. கலங்கல் தன்மை மாசுபாட்டால் ஏற்படுகின்றது. அப்பாருட்கள் சேருவதால் நீர் மீன் வான்மையைப் பெறுகின்றது. அப்பாஸ்பரஸ் கூட்டுப் பொருட்கள் சேருவதால் நீர் புழுவான்மையைப் பெறுகின்றது.

ஆ. வைரடரஜன் கல்பை (H<sub>2</sub>S) அதிகரிப்பதால் நீரில் முட்டை வான்மையைக்கின்றது.

இ. கிமஸ் (Humus) அளவு அதிகரிப்பதால் நீர் மண் வாக்கானப் பெறுகின்றது.

ஈ. நீரின் சுலவ. நீரில் உள்ள இரசாயனக் கூறு மற்றும் உயிரினங்களின் தன்மைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. பேனா, ஸம், போன்ற சுலவ கசப்பு சுலவ போன்றன சில இரசாயனக் கூறுகளால் ஏற்படுகின்றன.

உ. தொழிலுக்க் கழிவுநீர், சாக்கடைநீர், சில உயிரினங்கள் நீரிலைகளா மாசுபடுத்துகின்றன. இதன் விளாவாக நீருக்கு உரிய தெளிவான தோற்றும் மாறிக் கலங்கல் ஏற்படுகின்றது. கலங்கலான நீர் தொழில் மற்றும் வீட்டு உபயோகங்களுக்குப் பொருத்தமற்றதாக உள்ளது.

## 15. நீரின் குணங்கள்

நீரின் பல்வகை நற்குணங்கள்

அருவி நீர் பித்த நோயை அகற்றும். குட்டைத் தணிக்கும்

7. நிலத்தடி நீர் மாக்படுதல்: பூமிக்கு அடியில் நிலத்திற்கு அடியில் உள்ள நீரும் மாக்பாட்டிற்கு உட்படுத்த மேற்பாப்பில் வெளியேற்றப்படும் கழிவுநீர் குழிக்குள் செல்வதால் நீர் மாக்பாடு அடைகின்றது முறையாகக் கட்டப்பட மலக்குழிகளிலிருந்து நச்சு கலந்து நீர் பூமிக்குள் செல்கின்றதோழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக்கலந்த இரசாயனப் பொருட் பூமிக்குள் செல்கின்றன இதனால் நிலத்தடி நீரும் மாக்பாடு அடைகின்றது

8. செயற்கை உயிர்க்கூறு கலவைகள்: மனிதன் பல்லை காரணங்களுக்காகச் செயற்கையாக உற்பத்தி செய்து பயன்படுத்தி இரசாயனப் பொருட்கள் செயற்கை உயிர்க்கூற்றுக் கலவை ஆகும் இக்கலவைகள் செயற்கைப் பூச்சிக்கொல்லிகள், செயற்கைக்குப்புரை, சேர்மங்கள், தொழிற்சாலை இரசாயன செயற்கைச் சேர்மங்கள் என்ற வளக்கியில் உள்ளன இந்தச் செயற்கை உயிர்க்கூறு கலவைகள் நீரிடுப்பைவைகளாக உள்ளன.

9. தாவர ஊட்டச் சத்துக்கள்: வேளாளர் நிலத்திற்குச் செயற்கை உரங்கள் ஊட்டச்சத்துக்களாக இடப்படுகின்றன இது பாதி மற்றும் அளவிற்கு மீறி களாள வளர்வதற்குக் காரணமாகின்றது இதனால் நீரிடுப்பைவைகளாக உள்ளன.

10. இரசாயனம் மற்றும் தாதுப் பொருட்கள்: உற்பத்தி நடவடிக்கையின் மூலம் வெளியேறும் உலோகம் மற்றும் உலோகக் கலவைகள் நிலத்தடி நீர்மட்ட அளவில் சேருகின்றன இவற்றில் சில உலோகங்கள் அவசியமாக இருந்தபோதிலும் அதிகமாக இருந்தால் உயிரினங்களுக்கு நஞ்சு ஊட்டுப்பைவைகளாக இருக்கின்றன

11. மண் அரிப்பு: மனால் வண்டல்மண் மற்றும் களிமப் பொருட்கள் நிலத்தில் இருந்து நீரால் அடித்துக் கொல்லப்படுகின்றன இந்தியாவின் மொத்த நிலப்பரப்பான 328 மில்லியன் ரூஹ்டேரில் 175 மில்லியன் ரூஹ்டேர் மண் அரிப்பால் பாதுப்பிற்கு உட்படுகின்றது நீரினால் மனாவின் மேற்பரப்பு அரித்துக் கொல்லப்படுவது இந்தியாவின் நில வளத்தையே அக்கறுத்துவதாக உள்ளது

12. கதிரியக்கக் கழிவுகள்: அனு ஆற்றாலைப் பிரிசோதனை செய்கின்றபோது கதிரியக்கக் கழிவுகள் வெளியேறுகின்றன இக்கதிரியுகள் நடவில் கைவிடப்பட்ட கரங்கங்களில் சேர்க்கப்படுகின்றன இவை

தூதரியாக நடவடிக்கைகள் படித்து விடுவதைக் கூறும் தூதரியாக நடவடிக்கைகள் 21 சுதந்திரம் ஆகினால் கூறும் தூதரியாக நடவடிக்கைகள் 10 சுதந்திரம் தூதரியாக நடவடிக்கைகள் நிர்வாயம் கூறும் தூதரியாக நடவடிக்கைகள் நிர்வாயம் அதன்மூலம் கூறும் தூதரியாக நடவடிக்கைகள்.

வேளாண்மை நடவடிக்கைகள் படித்து விடுவதைக் கூறும் தூதரியாக நடவடிக்கைகள் கொல்லி மருந்துகள் வேளாண்மையில் ஆகினம் தூதப்படுகின்றன இந்த இரசாயன உரங்கள் நீரின் மாக்பாடு மருந்துகின்றன பயிரால் சர்க்கப்பட்டாத இரசாயன உரம் மனத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஏரிகளிலும் நதிகளிலும் கலக்கின்றன அடித்துச் செல்லப்படுகின்றன அழிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற ஒத்துச் சூழ்வை என ஒத்திகளை அழிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற ஒத்துச் சூழ்வை மருந்துகள் களாக்கொல்லி மருந்துகள் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் கலக்கின்றன இதனால் நீர் மாக்பாடு அடைகின்றது.

4. தூரயில் குவித்து வைக்கப்படும் பொருள்கள்: தூரயில் குவித்து வைக்கப்படும் தீட்கழிவுகள் குப்பைக் களங்கள் மற்றும் பிரச்சிகள் மழையால் நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன அதனால் நீர்மாக்பாடு அடைகின்றது எடுத்துக்காட்டாக, கோவாவில் ஒரு தூரயில் சர்க்களை ஆலையில் திறந்த வெளியில் சேர்த்து வைக்கப்பட்ட சூழ்வுபொருள்கள் கண்டயர் நதிக்குள் மழையால் அடித்துச் சூழ்வுபொருள்கள் இது நீரின் தரத்தைக் குறைத்தது அதை வடிகட்டியும் செல்லப்பட்டது இது நீரின் தரத்தைக் குறைத்தது அதை வடிகட்டியும் செல்லப்பட்டது அது நீரில் படிகின்றது இதனால் நீர் மாக்பாட்டால் பல்வாயிரக்கணக்கான மீன்கள் இருந்தன.

5. காற்று மாக்பாடு நீர் மாக்பாட்டை ஏற்படுத்துகின்றது: நீர்மாக்பாடு காற்று மாக்படுவதால் ஏற்படுகின்றது சான்றாக நிலக்கரி மீண்ட போன்ற தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகின்ற போருட்கள் காற்றில் கலந்து அது நீரில் படிகின்றது இதனால் நீர் மாக்பாடு அடைகின்றது.

6. சாக்கடைக் கழிவுகள்: சமுதாயக் கழிவுகள் நீர் மாக்பாட்டை ஏற்படுத்துகின்றன வீடு மற்றும் வீட்டு விலங்குகளிலிருந்து வெளிப்படும் கழிவு சாக்கடை நீர் எனப்படும் அதில் மானிட மல்கலங்கள் முக்கியமாக அடங்குகின்றன இக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளில் விடப்படுகின்றன குறிப்பாக சாக்கடை நீர் விடுவிப்புப் பெருந்தரங்களில் நீர்மாக்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

மாக்பாட்டுத் தீர்மானங்களானது அதற்குவதற்கு அதிகமாக மாக்பாட்டு நீர் மனிதாக்களின் நலனுக்கு உருவில்லாதிக்கின்றது நீர் மாக்பாட்டுவால்த் தயிர்க்க வேண்டியுள்ளது

### 6.1 நீர்மாக்பாட்டிற்கான காரணங்கள்

இயற்கையாலும் மனிதநடவடிக்கையாலும் நீர் மாக்பாட்டு கிணறுத் துகராட்சிக் கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள் மற்ற கழிவுப் பொருட்கள் நிர்வா தூத்துக்குடி மிகவும் மோசமாகப்படுகின்றன மனிதன் வெளியேற்றும் கழிவுகள் தான் நீரின் நூய்க்கையை மோசமாகப்படுகிக்கும் காரணியாகக் கருதப்படுகின்றது

**நீர்மாக்பாட்டிற்குக் காரணமாக உள்ளவாகன் பின்னால் இனங்களாகப் பிரித்துக் கூறப்படுகின்றன**

1. வீடுகளிலிருந்து வெளியேற்றும் கழிவுகள்: அனந்த ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பல பொருட்கள் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன உதாரணமாக அழுகிய காய்கறிகள், பழங்கள், சோப்புறை மற்றும் கழிவு நீர் நீர்மாக்பாட்டிற்குக் காரணமாகின்ற இலவத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நூண்ணூயிர்கள் அழிக்கப்பட்டு நீரில் ஆக்ஜினேன் அளவாவக் குறையக் கெய்கின்றது இந்நில் வாழும் உயிரினங்களுக்குக் கெடுதலை ஏற்படுத்துகின்றது

நோயைத் தோற்றுவிக்கும் நூண்ணூயிர்கள் கழிவுகளுடன் நீர்மாக்கல்களின்றன வாவரஸ் மற்றும் நூண்ணூயிர் கிருமிகள் பலவேறு நோய்களைத் தோற்றுவிக்கின்றன

2. தொழிற்சாலைக்கழிவுகள்: தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் நீரோடு கலில் நேரடியாக கலந்து நீரை மாக்பாட்டுவின்றன இந்தியாவில் உள்ள முக்கியமான ஆறுகள் ஒடைகள் ஏரிகள் குளங்கள் மற்றும் கடல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் மாக்பாட்டிற்கு உட்படுகின்றன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் உலோகங்கள், அயிலங்கள் காரங்கள் ஆல்கஹால் எற்படுத்துகின்றன

தொழிற்சாலைகள் நீர் மாக்பாட்டைத் தோற்றுவிக்கும் முதலாமாக காரணமாக விளங்குகின்றது தமிழகத்தில் உள்ள கமார் 430 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மேற்பரப்பு நீரையும் நிவஷதி நீரையும்

## 6. நீர் மாசுபாடு WATER POLLUTION

(“நீரின்றி அமையாது இவ்வுலகு” என்பது ஆளுநோர் வாக்கு மொழியில் நீர் என்பது “ஸ்ரீவண்” அயிரி என அழைக்கப்படுகின்றது நீர் இல்லாமல் உயிர் இல்லை மனிதனின் உடலில் 3 ல 2 பங்கு நீர் உள்ளது உலகப்பரப்பில் 10ல் 7 பங்கு நீரால் சூழப்பட்டு இருக்கின்றது வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகள் தோன்றி வளர் நீர் அவசியமான ஒன்றாகும். ஒரு மனிதன் சராசரியாகத் தினந்தோறும் 2 லிட்டர் நீர் பருக வேண்டி உள்ளது.

நீர் ஒரு நாட்டிற்குப் பொதுவான சொத்தாகக் கருதப்படுகின்றது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆக்கக்கூறாக நீர் விளங்குகின்றது. இயற்கை வளங்களிலேயே போற்ற தகுந்ததும் உண்ணத்மானதாகவும் நீர் வளம் உள்ளது. இதன் பயன் என்னிடலங்காதது.

**நீர் மாசுபாடு - விளங்கம்.**

நீர் பயன்படுத்துவதற்கும் பருகுவதற்கும் தகுதி அற்றாகப்போவது நீர் மாசுபாடு ஆகும். டாக்டர் கி (Key) அவர்களின் கருத்துப்பட மனிதனின் நேரடி அல்லது மறைமுக நடவடிக்கைகளால் நீரின் தன்மை மாறுவது நீர் மாசுபாடு ஆகும். நிருக்கு இயற்கையாக உள்ள பயன்பாட்டு தன்மையை இழுக்கச் செய்வது நீர் மாசுபாடு ஆகும்.

மனிதன் மற்றும் விலங்கினங்களின் உயிர்களுக்கு, வேளாண்மை பிடித்தல், தொழிற்சாலை, குடிநீர் போன்ற வற்றிற்குத் தீவிளங்கிக்கும் வளக்கியில் நீரின் தரத்தை மாற்றுவது நீர் மாசுபாடு ஆகும். குளம், ஏரி, ஒடை, கடல், சமுத்திரம், போன்ற நீர் நிலைகள் தற்கொடுமிழுக்கு உட்பட்டு வருகின்றன. இவை வீட்டுக் கழிவு, தொழிகழிவு, வேளாண் கழிவு, மற்றும் மனிதனின் செயல்களால் இயற்கை தற்கொடும் மாக்காட்டிற்கு உட்பட்டுள்ளது. நம்நாட்டில் உள்ள நதிகளாகக் கருதப்படும் மிக முக்கிய நதிகள் பதினான்கும் மாக்காட்டுக்கங்கள் ஹரித்துவாரில் இருந்து கல்கத்தா வளர் மாக்காட்டுவாரணாசியில் ஆண்டு தோறும் ஏரிக்கப்படும் பிளங்கள் கங்கை விடப்படுகின்றன.